

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

இலங்கை கிரிக்கெட்டின் (“இகி”) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமான மற்றும் விரிவான வருமானக் கூற்று, திரண்ட நிதியத்திலான மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் 1993 இன் 47 ஆம் இலக்க விளையாட்டு (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 9 ஆல் திருத்தப்பட்ட

1973 இன் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் பிரிவு 21(அ) இற்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இலங்கை கிரிக்கெட்டின் நிதிக்கூற்றுக்களினால் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கிரிக்கெட்டின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது கிரிக்கெட்டை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் கிரிக்கெட் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

கிரிக்கெட்டின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கிரிக்கெட்டின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை

தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கிரிக்கெட்டின் கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சங்கத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக கிரிக்கெட்டின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக இலங்கை கிரிக்கெட்டின் நிறுவகத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர் கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும்

நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது கிரிக்கெட்டின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது கிரிக்கெட்டின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க சம்மேளனம் செயற்படுகின்றதானவும்,
- கிரிக்கெட் தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
- கிரிக்கெட்டின் வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்,

1.5 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.5.1 பெற வேண்டிய கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவக் கருத்துரை	பரிந்துரை
(அ) 2024 டிசம்பர் 31ஆம் திகதி கிடைக்கப் பெற வேண்டிய பெருமதி சேர் வரி (VAT) ரூபா 1,095.81 மில்லியன் ஆகும். அதில் ரூபா 135.8 மில்லியன் மற்றும் ரூபா 58.1 மில்லியன் முறையே 05 வருடங்களை விட அதிக காலம் ஒன்று மற்றும் 3 வருடங்களில் இருந்து 5 வருடங்கள் வரை ஆன நிலுவையாக காணப்பட்டது. இதற்கிடையில் உள்நாட்டு இறை வரி திணைக்களத்திடமிருந்து (IRD) கிடைக்கப் பெற வேண்டிய தடுத்து வைத்தல் வரி (WHT) கூட்டு மொத்தம் ரூபா 28.24 வை 4 வருடங்களில் இருந்து 16 வருடங்கள் வரை அறவிடப்படாமல் காணப்பட்டது.	இது எங்களது அப்பால் சென்றதொன்று என்பதை நாங்கள் அவதானத்திற்கு உட்படுத்துவதற்கு விரும்புகிறோம். இந்த காரணத்தை தீர்த்துக் கொள்வதற்கு மற்றும் எங்களது புத்தகங்களில் இருந்து நிலுவை மீதிகளை நீக்குவதற்கு நாங்கள் அதற்கு சமமான அக்கறையை கொண்டுள்ளோம்.	மேலும் தாமதம் இன்றி அறவிட்டுக் கொள்வதற்கு அல்லது பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 2018 ஆம் வருடத்தின் இலங்கை அணியின் தென்னாபிரிக்க சுற்றுலா தொடர்பாக கிடைக்க வேண்டிய அனுசரணை உரிமைகள் வருமானம் ரூபா 37.56 மில்லியன் (அமெரிக்க டாலர் 187,084.75) மீளாய்வு ஆண்டின் இறுதிவரையிலும் அறவிடப்படாமல் காணப்பட்டது.	அனுசரணை உரிமைகள் வருமானம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.	நிலுவை மீதிகளை அறவிட்டு கொள்வதற்காக சட்ட நடவடிக்கை நடைமுறைகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவக் கருத்துரை	பரிந்துரை
2024 மே 03ஆம் திகதிய 2382/32 இலக்க அதி விசேட வருத்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 2024 இன் 01 ஆம் இலக்க தேசிய விளையாட்டு சங்கங்கள் பிரமாணங்களின் பிரிவு 3 (1) (ii)	எதிர்வரும் வருடங்களுக்காக ஒன்றிணைந்த திட்டம் ஒன்று தயாரிப்பதற்காக 2024 ஆகஸ்ட் 15ஆம் திகதி ஒரு தனியார் கம்பெனிக்கு ரூபா 3.3 மில்லியன் முற்பணம் ஒன்று செலுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் 2025 ஜூன் 30 ஆம் திகதி வரையிலும் அது தயாரிக்கப்பட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	10 இலங்கை கிரிக்கெட்டுக்காக ஒன்றிணைந்த திட்டம் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனை கம்பெனி அந்த ஒன்றிணைந்த திட்டத்தை தயாரிக்கும் இறுதி கட்டத்தினை கடந்துள்ளது.	எதிர்வரும் 10 வருடங்களுக்காக ஒன்றிணைந்த திட்டம் ஒன்று தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.7 வரி ஏற்பாடுகளுடன் இணங்காமை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவக் கருத்துரை	பரிந்துரை
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகத்தினால் நாயகத்தினால் வெளியிடப்பட்ட 2024 அக்டோபர் 14ஆம் திகதிய ACT/5/5 ஆம் இலக்க கடிதம் மற்றும் 2017 இன் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தின் 83A (1A) பிரிவு மற்றும் அதன் திருத்தங்கள் மற்றும் 2022 டிசம்பர் 28ஆம் திகதிய 2312/16 ஆம் இலக்க	2024 நவம்பர் மாதத்தில் இருந்து விளையாட்டு வீரர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு நேர்ந்தது. இருப்பினும் கடந்த காலத்துக்கு தாக்கம் செலுத்தும் வகையில் வரி குறைப்பு பொறுப்பு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்ததுடன் அதனால் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் திருத்தங்கள் நிலைப்பாடு தொடர்பாக குறித்த அனைத்து தரப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இலங்கை கிரிக்கெட் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் விளையாட்டு வீரர்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின்	வரிகள் பிரமாணங்களுக்கு இணங்கப்பட வேண்டும்.
அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2023 ஜனவரி 01ஆம் தேதி யிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் வகையில் கிரிக்கெட் வீரர்களுக்கு, உள்நாட்டு ஆலோசகர்களுக்கு மற்றும் இணைப்பாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு கொடுக்கவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தனியார் வருமானங்கள் வரி முற்பணம் (APIT) குறைக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் 2023 மற்றும் 2024 வருடங்களில் முறையே ரூபா 860.43 மில்லியன் மற்றும் ரூபா 2,355.93 மில்லியன் ஆன மேற்குறித்த தரப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொடுபனவுகளுக்காக		

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தனியார்
வருமானங்கள் வரி முற்பணம் (APIT)
குறைத்து இருக்கவில்லை.

ஆணையாளர் நாயகத்தின்
தீர்மானத்திற்கு சவால்
ஆக்கும் வகையில் மேல்
முறையீட்டு நீதிமன்ற
நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நிலவிய வழக்கு
விசாரணையின் போது
உள்நாட்டு இறைவரி
திணைக்களத்தின்
ஆணையாளர் நாயகத்துக்கு
பதிலாக சட்டமா அதிபர்
உள்ளடங்கலாக அனைத்து
தரப்பினராலும்
நீதிமன்றத்திற்கு முன்னால்
வாக்குமூலம் ஒன்று பதிவு
செய்யப்பட்டதுடன்
அதனுடாக:

- வழக்கு முடியும் வரையும்
APIT கொடுப்பனவுகள்
இன்று 2025 மே 31 வரை
விளையாட்டு வீரர்களுக்கு
கொடுப்பனவை இடை
நிறுத்துவதற்கு SLC
நிறுவனத்திற்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
- 2025 ஜூன் மாதத்தில்
இருந்து வழக்கின் இறுதி
தீர்மானம் கிடைக்கும்
வரையும் விளையாட்டு
வீரர்களுக்கு
கொடுப்பனவுக்காக APIT
குறைக்கப்பட்டு
அனுப்புவதற்கு இலங்கை
கிரிக்கெட்டுக்கு கட்டளை
பிறப்பிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் இலங்கை
கிரிக்கெட் நிறுவனம்
உள்நாட்டு இறைவரி
திணைக்களத்திற்கு குறித்த
வரியை அனுப்புவதற்கு
தவறியுள்ளதாக
குறிப்பிடப்படுவது பொய்யான
ஒன்றாக காணப்படுவதுடன்
இலங்கை கிரிக்கெட்
நிறுவனத்தினால்
மேற்கொள்ளப்படுகின்ற
அனைத்து செயற்பாடுகளும்
காணப்படுகின்ற சட்ட
நடவடிக்கைகள், உள்நாட்டு
இறைவரி திணைக்களத்தின்

கட்டளை, நீதிமன்ற
செயற்பாடுகள் மற்றும் மேல்
முறையிட்டு நீதிமன்றத்தின்
முன்னால் வழங்கப்பட்டுள்ள
ஒப்புதல்களின்
அடிப்படையில் ஆகும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 68,989,620 ஆன பற்றாக்குறையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான பற்றாக்குறை ரூபா 2,189,375,265 ஆக இருந்தது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 2,120,385,645 ஆன அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பு முன்னைய வருடத்திற்கு ஒப்பாக ICC வருடாந்த விநியோக வருமானம் அதிகரித்தல் மற்றும் அந்நிய செலாவணி நடட்ம் குறைவடைந்தமை ஆகியன இதற்கு பிரதான காரணமாக இருந்தது.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் போக்கு பகுப்பாய்வு

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, மீளாய்வாண்டின் பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் அதிகரிக்கின்ற அல்லது குறைகின்ற சதவீதத்துடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு கீழ் காட்டப்பட்டுள்ளது.

விபரம்	2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான	2023 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான	வேறுபாடு சாதகமானது/ (சாதகமற்றது)	சதவீதம்
வருமானம்	ரூபா மில்லியன்	ரூபா மில்லியன்	ரூபா மில்லியன்	%
ICC விநியோகங்கள்	10,164	5,852	4,312	73.7
சர்வதேச கிரிக்கெட்	5,147	3,091	2,056	66.5
தேசிய கிரிக்கெட்	1,156	842	314	37.3
சந்தைப்படுத்தல் மற்றும் நிறுவன தொடர்பாடல் வருமானம்	766	900	(134)	14.9
ஏனைய வருமானம்	749	1,480	(731)	49.4
செலவுகள்				
சர்வதேச கிரிக்கெட்	6,221	4,285	(1,936)	45.2
தேசிய கிரிக்கெட்	3,652	2,833	(819)	28.9

சந்தைப்படுத்தல் மற்றும் நிறுவன தொடர்பாடல் செலவு	273	156	(117)	75
அபிவிருத்தி செலவுகள்	2,324	1,216	(1,108)	91.1
செயல்பாட்டுச் செலவுகள்	4,749	4,179	(570)	13.6
அந்நிய செலாவணி விகித நட்டம்	832	1,684	852	50.6

வெளிநாட்டு செலாவணி விகித நட்டத்தை குறைத்துக் கொள்வதற்கு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இலாபத் தன்மையை அதிகரித்துக் கொள்வதற்கு முகாமை அவதானம் செலுத்த வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 செயற்பாட்டு வினைத்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவக் கருத்துரை

பரிந்துரை

ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு மற்றும் ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கை புதிய மின்சார விளக்குகள் கட்டமைப்பை (flood light system) நிறுவும் போது மேற்குறித்த இரண்டு விளையாட்டு அரங்குகளில் காணப்பட்ட முறையே கிரயம் ரூபா 20.03 மில்லியன் மற்றும் ரூபா மில்லியன் 17.61ஆன மின்சார விளக்குகள் கட்டமைப்பை நீக்கப்பட்டிருந்தது. பின்னர் ரூபா 9 மில்லியன் பிரம்மதியான காணப்பட்ட மின்சார விளக்குகள் கட்டமைப்பின் 06 உருப்படிகள் 2024 ஜூலை 24ஆம் திகதி கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு (CCC) விநியோகிக்கப்பட்டிருந்ததுடன் எஞ்சிய உருப்படிகள் 2025 மே 31 ஆம் தேதியிலும் நீக்கப்படாமல் அல்லது பயன்பாட்டுக்கு எடுக்கப்படாமல் காணப்பட்டது.

ரூபா 5,605,000 ஆன முழுமையான கொண்டு செல்லும் பெறுமதி ஒன்றுள்ள இந்த சொத்துக்கள் 2024 டிசம்பர் 31 ஆம் திகதியில் ஆதனங்கள், பொருத்துக்கள் மற்றும் உபகரணங்களில் (PPE) இருந்து விற்பனைக்கு உள்ள சொத்துக்களாக மீண்டும் வகைப்படுத்தப்பட்டிருந்தது.

நீக்கப்பட்ட மின்சார விளக்கு உருப்படிகளை பயனுள்ள வகையில் அகற்றப்பட வேண்டும்

3.2 செயற்திட்டங்கள் அல்லது மூலதன வேலைகளின் தாமதம்

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவக் கருத்துரை

பரிந்துரை

(அ) உயர் செயலாற்றல் மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக 10 வருட காலத்திற்கு 57.622 பர்சஸ் காணி ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 2022 செப்டம்பர் 24 ஆம் திகதி மொரட்டுவை கால்டன் கிரிக்கெட் கழகத்துடன் குத்தகை ஒப்பந்தம் ஒன்றுக்கு முற்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ரூபா 7.5 மில்லியன் ஆன மீண்டும் செலுத்தப்பட வேண்டிய வைப்பு பணம் ஒன்று மற்றும் ரூபா மில்லியன் 7.5ஆன குத்தகை வாடகையை செலுத்தியதன்

குத்தகை உடன்படிக்கையின் இலக்கம் 1 ன் பிரிவின் இந்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ரூபா 7,500,000 வாடகை முற்பணம் ஒன்று செலுத்துவதாகவும் செலுத்தப்பட வேண்டிய மாதாந்த வாடகையிலிருந்து ரூபா 62,500 ஐ அறவிட்டு கொள்வதாகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்

மேலும் தாமதம் இன்றி நிர்மாண பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பின்னர் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த மத்திய நிலையத்தின் நிர்மாண பணிகள் மீறப்பட்டிருக்கவில்லை. இடைநிறுத்தப்பட்டிருந்தது.

- (ஆ) முன்மொழியப்பட்ட உயர் தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்காக 2017 ஏப்ரல் 20 ஆம் பிறகு கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள 1 ஏக்கர், 3 ரூட் மட்டும் 20.2 பர்சஸ் காணி ஒன்று ரூபா 26.5 மில்லியன் இணக்கப்பாட்டில் 30 வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் சாத்தியவள ஆய்வொன்று இல்லாமல் கட்டிடம் நிர்மாணத்திற்காக 2024 டிசம்பர் 31ஆம் திகதி ரூபா 23.93 மில்லியன் ஆன தொகை ஒன்று செலவிடப்பட்டிருந்தது. அத்தோடு நிர்மாண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஏழு (07) வருடங்கள் கடந்திருந்த போதிலும் நிர்மான பணிகள் நிறைவடையாது காணப்பட்டது.
- மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மாற்றமடைந்ததன் காரணமாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் (CEA) அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதில் நீண்ட தாமதம் ஒன்றின் காரணமாக பிரதான கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கு எங்களுக்கு வல்லமை இல்லாமல் இருந்தது. அத்தோடு மகாவலி அதிகார சபையின் விதிக்கப்பட்டிருந்த வரையறைகளும் இந்த செயற் திட்டம் மேலும் தாமதம் அடைவதற்கு காரணமாக இருந்தது.
- எவ்வித தாமதம் ஒன்றும் இல்லாமல் காணி எதிர்பார்க்கப்பட்ட பணிகளுக்காக ஈடுபடுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. கணக்களிதகைமையும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த அறிக்கை

கணக்காய்வு அவதானிப்பு

2021 பெப்ரவரி 11 ஆம் திகதி இடம்பெற்ற பொது முயற்சியான்மைகள் தொடர்பான செயற்குழு (COPE) இனால் வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் மேற்குறித்த அறிவுரையின் பிரகாரம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தனது வருடாந்த அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கவில்லை.

முகாமைத்துவக் கருத்துரை

பதில் வழங்கப்பட்டிருக்கவில்லை.

பரிந்துரை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.